



RATNAGIRI EDUCATIONAL TRUST

(As ISO 9001 : 2015 Certified Institution)

# RATHINAGIRI BAGEERATHAN MATRIC HR. SEC. SCHOOL

Rathinagiri - Kilminnal - 632 517, Ranipet Dt.

## APPLICATION FORM



SL.NO. ....

Admn. No. ....

1. a) Name of the pupil :  
(IN BLOCK LETTERS) Tamil/English
- b) Sex : Male / Female
2. Date of Birth :
3. Nationality and State to which the Pupil belongs : Indian / Tamil Nadu
4. Religion (this information is intended Only for statistical purpose) : Hindu / Muslim / Christian
5. a) Does the candidate belong to Scheduled Caste or Scheduled Tribe or Socially and Educationally Backward Classes specified Under the Tamil Nadu Educational Rules or is he / she converted from the Scheduled Caste? If so, Please specify :  
b) Sub Caste :
6. a) Whether living with parent or Guardian :  
b) Local residence of the parent or Guardian :  
Parent's details : Father Mother Guardian
7. a) Name :  
b) Educational Qualification :  
c) Occupation :  
d) Monthly income :  
e) Permanent mobile no :
8. Address : permanent Local
9. Class last studied, and School :
10. Class Last attended Whether Qualified or Not :



11. Whether the Transfer Certificate is attached :
12. Class into which admission is sought :
13. Mother Tongue of the pupil :
14. Languages proposed to be taken under First Language :
15. Protection from Small - Pox whether Vaccinate or Small-Pox marked :
16. Previous School history of pupil :
17. EMIS Number from last studied school :

1. I, here by declare that all the particulars given above are true and correct and I will not ask for any change in the Date of Birth furnished above.
2. I agree to abide by the School Rules and Regulations in force and those that may be framed from time including the Fee rules of the school on Admission.

Date : .....

Signature of the Parent / Guardian

The student is found fit to be admitted in ..... as per the prevailing rules and regulations.

Principal

- Note :
- 1) Minimum Age 3 years completed as on 31<sup>st</sup> July 20 (LKG)
  - 2) If all columns are not filled in properly or if the following enclosures are not made the application will be rejected.

### உறுதி மொழி - I

..... ஆகிய நான் எனது மகன்/மகள் ..... ஐ  
 .....வகுப்பில் சேர்ப்பதற்காக விண்ணப்பித்துள்ளேன். தங்களது பள்ளியின் எண்ணிக்கையின் அடிப்படையில் (Seating Capacity Registration) மாணவர்களை சேர்ப்பதனால் நாங்கள் உடல்நலக்குறைவு, விருப்பமின்மை, ஒழுங்கீன செயல்களுக்காக பள்ளியால் வெளியேற்றம் செய்தல், பணியிடமாற்றம், உட்பட எக்காரணத்தை முன்னிட்டும் செலுத்திய பணத்தை திருப்பித்தருமாறு கேட்கமாட்டோம் என்று உறுதியளிக்கின்றோம் பள்ளிக் கட்டணத்தை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தி விடுகிறோம். என்றும் எந்த காரணத்தை முன்னிட்டும் பள்ளிக்கட்டணத்தை நிலுவையில் வைக்கமாட்டோம் என்பதையும் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் தாங்கள் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு தருகிறோம்; என்று உறுதியளிக்கின்றோம்

படித்தோம்/ படிக்க கேட்டோம்

பெற்றோர் கையொப்பம்

### FOR OFFICE USE

Enclosure :

1. Original Transfer Certificate [UKG to XI],
2. Birth Certificate Xerox Copy
3. Community Certificate Xerox Copy ,
4. Aadhaar Card Xerox copy
5. Marksheet Xerox copy
6. Medical Report
7. Passport Size Photos [2]